

INO ஆய்வக விழிப்புணர்வு பயிற்சி முகாம்

இந்திய நியூட்ரினோ ஆய்வுகூடம் என்பது பல கல்வி நிலையங்களின் கூட்டு முயற்சியால் தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் அமையவுள்ள உலகத்தரம் மலையடி ஆய்வகம் ஆகும். இந்த ஆய்வகத்தின் மிக முக்கிய நோக்கமானது அதிநவீன ஆய்வுக்கருவிகளின் வாயிலாக இதுவரை அறியப்படாத அடிப்படை அறிவியலை ஆராய்வது ஆகும். மேலும் உள்ளூர் வளர்ச்சி மற்றும் மாணவ சமுதாயத்தின் கல்வியியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

INO வின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் இதன் பல்வேறு அறிவியல்--தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை கண்டறியும் முனைப்போடு INO வின் அங்கமான விழிப்புணர்வு பிரச்சார அமைப்பின் வாயிலாக இந்த பயிற்சி முகாமிற்கான அறிவிப்பை உற்சாகத்துடன் வெளியிடுகிறோம். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு அடிப்படை நியூட்ரினோ அறிவியல், INO ஆய்வகம் மற்றும் அறிவியல் பரப்புரை தொடர்புடைய திறன் மேம்பாடு ஆகியவை நிபுணர்களால் பயிற்றுவிக்கப்படும். இந்த வகுப்பில் பங்கு கொள்பவர்கள் INO ஆய்வகத்தின் முக்கிய அங்கமாக பணியாற்றவும் மற்றும் ஆய்வகத்தின் அறிவியல் நோக்கங்கள் மற்றும் அதன் பயன்பாடுகளை மக்களிடம் எடுத்துரைப்பதற்கு இந்த பயிற்சி முகாம் ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும். பங்கு கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த பயிற்சி வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித் தனியாக மதுரையில் அமைந்துள்ள (IICHEP) தற்காலிக மையத்தில் வைத்து நடைபெறும். ஆகஸ்ட் 26 முதல் 28, 2021 வரை தமிழ் வழி பயிற்சி இணையவாயிலாகவும் மற்றும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி IICHEP ஆய்வகத்திற்கு நேரடி பார்வையிடலும் நடைபெறும். இதுபோன்று செப்டம்பர் 2 முதல் 4, 2021 வரை ஆங்கில வழி பயிற்சி இணையவாயிலாகவும் மற்றும் செப்டம்பர் 5 ஆம் தேதி IICHEP ஆய்வகத்திற்கு நேரடி பார்வையிடலும் நடைபெறும். பயிற்சி வகுப்பு நடைபெறும் நேர அட்டவணை வரும் நாட்களில் அறிவிக்கப்படும். பயிற்சி வகுப்பு மற்றும் நேரடி பார்வையிடலில் முழுவதுமாக பங்கு கொள்பவர்களுக்கு உதவித்தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் (நேரடி பார்வையிடலின் போது மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்). இந்த வகுப்பில் பயிற்சி வழங்கும் நிபுணர்கள் மற்றும் தலைப்புகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

கீழ்க்கண்ட இணைப்பில் ஆகஸ்ட் 20, 2021ற்கு முன்னரே பதிவு செய்து கொள்ளவும்.

இணைப்பு: <https://forms.gle/d2EnYiHYn8cc9DpS6>

குறிப்பு: தேனி மற்றும் போடி பகுதி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

INO ஆய்வக விழிப்புணர்வு பயிற்சி முகாம்



பயிற்சி வகுப்பிற்கான தலைப்புகள்:

1. இந்த பயிற்சி முகாமின் முன்னுரை மற்றும் இலக்குகள்
2. நியூட்ரினோ பற்றிய முன்னுரை .
3. நியூட்ரினோ ஆய்வு இந்தியாவில் ஏன் ?
4. INO ஆய்வகம் பற்றிய குறிப்பு மற்றும் ஏன் போடி மலைத்தொடர் ?
5. சுற்றுசூழல் சார்ந்த சந்தேகம் மற்றும் தவறான புரிதல்
6. INO ஆய்வகம் - மதுரை மற்றும் பொட்டிபுரம்
7. INO ஆய்வின் மூலமான சமூக மற்றும் உள்ளூர் நலன்கள்.
8. ஆய்வு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் .
9. பொதுமக்களுடன் கலந்துரையாடல் மற்றும் திறன் மேம்பாடு.
10. ஆய்வு கூடத்தை நேரடிப் பார்வையிடுதல்

பயிற்சி வழங்க இருக்கும் சிறப்புரையாளர்கள்:

1. Prof. G. Rajasekaran, IMSc, Chennai
2. Prof. D. Indumathi, IMSc, Chennai
3. Prof. M.V.N. Murthy, IMSc, Chennai
4. Dr. Pethuraj S, INO Project, Madurai
5. Mr. Jones Panicker, INO Project, Madurai
6. Dr. T.V. Venkateswaran, Vigyan Prasar, New Delhi
7. Prof. V.M. Datar, IMSc, Chennai
8. Prof. G. Majumder, TIFR, Mumbai
9. Prof. Amol Dighe, TIFR, Mumbai
10. Prof. Sanjib Agarwalla, IOP, Bhubaneswar
11. Prof. Srubabati Goswami, PRL, Ahmedabad

